

ஸ்ரீ :

ஸகல காரிய ஸித்தி நல்கும்

ஸ்ரீ வராஹ கவசம்



தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய விஷ்ணோர் அமிததேஜஸ : ||
ப்ரணாமம் ஏபிகுர்வந்தி தேஷாமபி நமோநம : |

ஸ்ரீ:

ஸ்ரீ வராஹ கவசம்

முன்னுரை

ஸ்ரீமுஷ்ணம் என்பது தென்னாற்காடு ஜில்லாவைச் சேர்ந்த முக்கியமான ஸ்வயம்வ்யக்த கேஷத்ரம். இங்கு ஸ்ரீ பூவராஹ மூர்த்தி ஸாளக்ராம ஸ்வயம்பூ மூர்த்தியாய் எழுந்தருளி இருக்கிறார். நாம் வாழும் கல்பமே ச்வேத வராஹ கல்பம். இந்த பூமியும் ஸ்ரீ வராஹப் பெருமானால் ஹிரண்யாக்ஷுனிமீட்டு வரப்பட்டது. நாம் யாவரும், நமது ஆத்மா அனைத்தும், அவருடைய சொந்தம். நமக்கு மோக்ஷம் கிட்டுவதற்கான உபாயத்தை முதன் முதலாக வராஹ சரமச்லோகத்தின் மூலம் உலகுக்கு உரைத்த முழு முதல் மூர்த்தி, ஞானப்பிரானாகிய ஸ்ரீ வராஹ பகவான். அவர் நித்திய ஸாந்நித்யமாய் ஸ்ரீ அம்புஜவல்லி நாயகனாக நித்ய புஷ்கரிணியின் கரையில் ஸ்ரீமுஷ்ணத்தில் எழுந்தருளி இருக்கிறார். எம்பெருமானுடைய திருவடி ஸம்பந்தம் பெற்றதால் கங்கை புனித தீர்த்தமாகிறது. நித்ய புஷ்கரிணியோ, எம்பெருமானுடைய ஸர்வாங்க ஸம்பந்தம் பெற்றது. ஹிரண்யாக்ஷுனை வதம் செய்து பூமியை மீட்டு வியர்த்துக் களைத்த தீர்த்தமே நித்ய புஷ்கரிணியானதாம். உலகிலுள்ள ஸமஸ்த புண்ய நதிகளும் இந்த புஷ்கரிணியில் வாஸம் செய்கின்றன. பிள்ளைப்பேறு இல்லாத மலடியும் இதில் ஸ்னானம் செய்து அங்குள்ள அச்வத்த மரத்தை ப்ரதக்ஷிணம் செய்து வராஹப் பெருமானை வழிபட்டு பிள்ளை வரம் பெற்று வருவது நாம் தலைமுறை தலைமுறையாகக் கண்கூடாகக் காணும் உண்மை.

ஸ்ரீ ஸ்காந்த புராணம் நான்காவது அத்தியாயத்தில் ஸ்ரீமுஷ்ண மாஹாத்மயத்தைக் கூறுவதாக ஸாக்ஷாத் பரமேஸ்வரன், பார்வதிக்கு ஸ்ரீ வராஹ கவசத்தை உபதேசித்து அருளினார். புராணத் தொன்மை வாய்ந்த இந்த ஸ்ரீ வராஹ கவசத்தின் மஹிமையை ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் கூற இயலுமோ என்னவோ? கவசத்திலேயே கண்டுள்ளபடி பார்வதி தேவி எத்தனை முறை கேட்டாலும் இதன் மஹிமை திகட்டுவதில்லை; த்ருப்தி ஏற்படுவதில்லை என்கிறாள். இதை ஜபித்துத்தான் பார்வதி, விநாயகர், ஸுப்ரமணியர் என்ற இரண்டு பரம தேஜஸ்விகளான புத்திரர்களைப் பெற்றாளாம். இதைக் கேட்ட மாத்திரத்தில் மஹாபாவமும் நசித்துப் போகும். காலனையும் வென்று மோக்ஷஸாம்ராஜ்யமே பெறலாம் என்றால் அற்பமான ஜஹிக பலன்களைப் பற்றி கூறவும் வேண்டுமோ? க்ஷயம், அபஸ்மாரம், குஷ்டம் பேரன்ற தீராவியாதிகளும், இதை ஜபிப்பதால் தீரும். சத்ரு பீடை நீங்கி மஹாராஜ யோகம் ஸித்திக்கும். பூத பிரேத பிசாசு பயங்கள் விலகும். விஷ ஜந்துக்களால் பீடை இராது. விரோதிகள் ஓடோடிப் போவார்கள். இது எங்கும் எப்போதும் வெற்றியைத் தேடித் தரும். க்ரஹபீடைகளை விலக்கி விடும். மலடியும் இதை ஜபித்துப் பிள்ளைப் பேறு அடைவாள். ஸகல அரிஷ்டங்களும், துர் நிமித்தங்களும் பயனற்றுப் போகும். ஸ்ரீமுஷ்ணம் நித்ய புஷ்கரிணி கரையில் இதை நூறு முறை ஜபிப்பவர்களுக்கு அபூர்வ ராஜ்ய ஸம்பத்தும் கைவிட்டுப் போன பொருளும் திரும்ப கிடைத்து விடும். த்ரிகால ஸந்த்யா வேளைகளிலும் ஜபிப்பவர்கள் பூமண்டலாதிபதியாவர். உயர்ந்த பதவிகளும், செல்வமும் க்ஷேமமும் உண்டாகும்.

அனுபவ பூர்வமாக ராகுதசை, ராகுபுக்தி நடக்கும் அன்பர்களுக்கும், குழந்தைப் பேறில்லாதவர்களுக்கும் இந்த கவசம் எவ்வளவு அரு மருந்தாக இருந்து வருகிறது என்பது கண்கூடாகப் பலர் வாழ்க்கையில் கண்டு வந்திருக்கிறேன். ஒரு நண்பர் பல்லாயிரம் மதிப்புள்ள சொத்துக்களை இழந்து இதைப்படித்து திரும்பப் பெற்றது கண்கூடாகக் கண்டேன். க்ரஹ பீடைகள் நீங்கி, நற்பலன்கள் அபரிமிதமாக ஏற்படுவதையும் கண்கூடாகப் பார்த்து யாவரும் இந்த கவசத்தால் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இதைப் படித்துப் பயனடைந்தவர் ஸ்ரீமுஷ்ணம் வராஹப்பெருமாள் ஸந்நிதிக்குச் சென்று பெருமாள் தாயார் ஸந்நிதிகளில் நெய்தீபம் ஏற்றி வைப்பாரானால் பரம்பரை, பரம்பரையாக நலமெல்லாம் பெற்று வாழ்வார் என்பது திண்ணம்

விஷ்ணுப்ரியா சாரியார்

॥ श्रीः॥

श्रीमते अम्बुजवह्नीसमेतश्रीभूराहपरब्रह्मणे नमः

श्रीवराहकवचम्

आद्यं रङ्गमिति प्रोक्तं विमानं रङ्गसञ्चितम् ।
श्रीमुष्णं वेङ्कटाद्रिं च साळग्रामं च नैमिशम् ॥
तोयाद्रिं पुष्करं चैव नरनारायणाश्रमम् ।
अष्टौ मे मूर्तयः सन्ति स्वयंव्यक्ता महीतले ॥

ஆத்யம் ரங்கமிதி ப்ரோக்தம் விமானம் ரங்கஸம்ஜ்ஞிதம் ।
ஸ்ரீமுஷ்ணம் வேங்கடாத்ரிம் ச ஸாளக்ராமம் ச நைமிஸம் ॥
தோயாத்ரிம் புஷ்கரம் சைவ நரநாராயணாஸ்ரமம் ।
அஷ்டௌ மே மூர்த்தய: ஸந்தி ஸ்வயம்வ்யக்தா மஹீதலே ॥

இந்த பூவுலகில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் ஸ்வயம் வ்யக்தமாக எழுந்தருளியிருக்கும் எட்டு முக்கியமான க்ஷேத்திரங்கள் முதல் அர்ச்சை என கொண்டாடப்படும் ஸ்ரீரங்கம், ஸ்ரீ முஷ்ணம், திருவேங்கடமலை, சாளக்ராமம், நைமிசாரண்யம், திருநீர்மலை, புஷ்கரம் மற்றும் ஸ்ரீ பதரிகாச்ரமம் எனப்படுபவை.

श्री सूतः -

श्रीरुद्रमुखनिर्णीतमुरारिगुणसत्कथा ।

संतुष्टा पार्वती प्राह शङ्करं लोकशङ्करम् ॥

१ ॥

ஸ்ரீ ஸூத :

ஸ்ரீ ருத்ரமுக நிர்ணீத முராரி குணஸத்கதா ।

ஸந்துஷ்டா பார்வதீ ப்ராஹ ஸங்கரம் லோகஸங்கரம் ॥

ஸ்ரீ ஸூதர் :-

1. ஸ்ரீ ருத்ரனின் திருவாக்கு மூலமாக முராரியின் திருக்கல்யாண குணவர்ணனம் கூறப்பட்டது. பார்வதி தேவி இதைக் கேட்டு மனமகிழ்ந்தாள்.

श्री पार्वती उवाच -

श्रीमुष्णेशस्य माहात्म्यं वराहस्य महात्मनः ।

श्रुत्वा तृप्तिर्न मे जाता मनः कौतूहलायते ।

श्रोतुं तद्देवमाहात्म्यं तस्माद्दर्शय मे पुनः ॥

२

ஸ்ரீ பார்வதீ உவாச :-

ஸ்ரீ முஷ்ணேஸஸ்ய மாஹாத்ம்யம் வராஹஸ்ய மஹாத்மந: ।
ஸ்ருத்வா த்ருப்திர்ந மே ஜாதா மந: கௌதூஹலாயதே ।
ஸ்ரோதும் தத்தேவ மாஹாத்ம்யம் தஸ்மாத் வர்ணய மே புந: ॥

ஸ்ரீ பார்வதி சொல்கிறாள்

2. ஸ்ரீ முஷ்ணம் க்ஷேத்திர மாஹாத்ம்யமும், ஸ்ரீ வராஹப் பெருமானின் வைபவமும் கேட்டு த்ருப்தி ஏற்படவில்லை. மறுபடியும் கேட்டு மகிழ் மனம் ஆவல் கொள்கிறது. மறுபடியும் அத்தேவனின் மாஹாத்ம்யத்தை வர்ணிக்க வேண்டும்.

श्री शङ्कर उवाच -

भृणु देवि प्रवक्ष्यामि श्रीमुष्णेशस्य वैभवम् ।

यस्य श्रवणमात्रेण महापापैः प्रमुच्यते ॥

३

ஸ்ரீ ஸங்கர உவாச :-

ஸ்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி ஸ்ரீமுஷ்ணேஸஸ்ய வைபவம் ।
யஸ்ய ஸ்ரவண மாத்ரேண மஹாபாபை: ப்ரமுக்ஷ்யதே ॥

ஸ்ரீ ஸங்கரன் சொல்கிறார் :-

3. கேட்பாய் தேவியே ! ஸ்ரீமுஷ்ண வைபவத்தைச் சொல்கிறேன். இதைக் கேட்ட மாத்திரத்தில் மஹாபாபம் நசித்துப் போகும்.

सर्वेषामेव तीर्थानां तीर्थराजोऽभिधीयते ॥ ४

ஸர்வேஷாமேவ தீர்த்தாநாம் தீர்த்தராஜோऽபிதீயதே ।

नित्यपुष्करिणी नाम्नी श्रीमुष्णे या च वर्तते ।

जाता भ्रमापहा पुण्या वराहभ्रमवारिणा ॥ ५

நித்யபுஷ்கரிணீ நாம்நீ ஸ்ரீ முஷ்ணே யா ச வர்த்ததே ।
ஜாதா ப்ரமாபஹா புண்யா வராஹ ப்ரம வாரிணா ॥

4-5 ஸ்ரீ முஷ்ணத்தில் ஏற்பட்டிருக்கும் புஷ்கரிணி நித்ய புஷ்கரிணி எனப்படும். இதை தீர்த்தராஜன் எனக் கூற பொருத்தமாகும். ஏனெனில் அசுரவதம் செய்து தேகசிரமம் கொண்ட வராஹப் பெருமானின் திருமேனியில் ஏற்பட்ட வியர்வை புனித புஷ்கரிணியானது.

विष्णोरङ्गसंस्पर्शात् पुण्यदा खलु जाह्ववी ।

विष्णोः सर्वाङ्गसंभूता नित्यपुष्करिणी शुभा ॥ ६

விஷ்ணோ ரங்குஷ்ட ஸம்ஸ்பர்ஸாத் புண்யதா கலு ஜாஹ்வவீ ।
விஷ்ணோ: ஸர்வாங்க ஸம்பூதா நித்ய - புஷ்கரிணீ ஸூபா ॥

6. எம்பெருமானின் திருவடி விரலின் ஸம்பந்தம் பெற்றதால் கங்கை புண்ணியம் பயக்கும் நீரானது. மஹாவிஷ்ணுவின் ஸர்வாங்க ஸம்பந்தம் பெற்றது புண்ணிய தீர்த்தமாகிய நித்ய புஷ்கரிணி.

महानदीसहस्रेण नित्यदा संगता शुभा ।

सकृत् सात्वा विमुक्ताघः सद्यो याति हरेः पदम् ॥ ७

மஹாநதீ ஸஹஸ்ரேண நித்யதா ஸங்கதா ஸூபா ।

ஸக்ருத் ஸ்நாத்வா விமுக்தாக: ஸத்யோ யாதி ஹரே: பதம் ॥

7. இதில் ஆயிரக்கணக்கான புண்ணிய நதிகள் கலக்கின்றன. இதில் ஸ்நானம் செய்த மாத்திரத்தில் பாபத்திலிருந்து விடுபட்டு ஹரிபதத்தை அடைவர்.

तस्या आग्नेयभागे तु अश्वत्थच्छाययोदके ।

स्नानं कृत्वा पिप्पलस्य कृत्वा चापि प्रदक्षिणम् ॥ ८

தஸ்யா ஆக்நேய பாகே து அஸ்வத்தச்சாயயோதகே ।

ஸ்நானம் க்ருத்வா பிப்பலஸ்ய க்ருத்வா சாபி ப்ரதக்ஷிணம் ॥

8. புஷ்கரிணியின் அக்னி மூலையில் அச்வத்த விருக்ஷம் எனப்படும் அரசமர நிழலில் ஸ்நானம் செய்து, ஆசமனம் செய்து பிறகு அரசமரத்தை பிரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

एष्ट्वा श्वेतवराहं च मासमेकं नयेद्यदि ।

कालमृत्युं विनिर्जित्य श्रिया परमया युतः ॥ ९

த்ருஷ்ட்வா ஸ்வேத வராஹம் ச மாஸமேகம் நயேத்யதி

கால ம்ருத்யும் விநிர்ஜித்ய ஸ்ரியா பரமயா யுத: ॥

9. அம்புஜவல்லித் தாயாருடன் எம்பெருமான் ச்வேத வராஹப் பெருமானை ஒரு மாதம் தரிசிக்க வேண்டும். இதைச் செய்தவன் காலமிருத்யுவை ஜயிக்கிறான்.

आधिव्याधिविनिर्मुक्तो ग्रहपीडाविवर्जितः ।

भुक्त्वा भोगाननेकांश्च मोक्षमन्ते ब्रजेत् ध्रुवम् ॥ १०

ஆதிவ்யாதி - விநிர்முக்தோ க்ரஹபீடா விவர்த்தித: ।

புக்த்வா போகாநநேகாம்ஸ்ச மோக்ஷமந்தே வ்ரஜேத் த்ருவம் ॥

10. மனோவ்யாதி - சரீர வியாதிகளிலிருந்தும் விடுபடுகிறான். க்ரஹ பீடைகளை வென்று நிம்மதி பெறுகிறான்.

அனேக வித போக போக்கியங்களை அனுபவித்து மோக்ஷ
ஸாம்ராஜ்யத்தைப் பெறுகிறான்.

अश्वत्थमूलैः क्वारे नित्यपुष्करिणीतटे ।

वराहकवचं जप्त्वा शतवारं जितेन्द्रियः ॥ ११

அஸ்வத்த மூலேஃ கவாரே ந்த்யபுஷ்கரிணீதடே ।
வராஹகவசம் ஜப்த்வா ஸதவாரம் ஜிதேந்த்ரியஃ ॥

11. ந்த்ய புஷ்கரிணீ கரையில் அஸ்வத்தமர நிழலில்
வராஹ கவசத்தை நூறு முறை ஜபிப்பவன் இந்த்ரியங்களை
வெல்கிறான்.

क्षयापस्मारकुष्ठायैः महारोगैः प्रमुच्यते ।

वराहकवचं यस्तु प्रत्यहं पठते यदि ॥ १२

க்ஷயாபஸ்மார குஷ்டாயைஃ மஹாரோகைஃ ப்ரமுச்யதே ।
வராஹ கவசம் யஸ்து ப்ரத்யஹம் படதே யதி ॥

12. க்ஷயம், ரத்த அழுத்தம், காக்கா வலிப்பு, குஷ்டம்
இத்யாதி மஹா ரோகங்களிலிருந்து விடுபடுகிறான்.
அனுதினமும் வராஹ கவசத்தை படிப்பவன் ரோகங்களிலிருந்து
விடுதலை பெறுவான்.

शत्रुपीडाविनिर्मुक्तो भूपतित्वमवाप्नुयात् ।

लिखित्वा धारयेद्यस्तु बाहुमूले गलेऽथ वा ॥ १३

சத்ருபீடா - விநிர்முக்தோ பூபதித்வமவாப்நுயாத் ।
லிகித்வா தாரயேத்யஸ்து பாஹுமூலே கலேஃத வா ॥

13. இந்த மஹாமந்த்ரத்தை தாயத்தாக கை மேல்
பாகத்திலோ அல்லது கழுத்திலோ தரித்துக் கொள்பவர் சத்ரு
பீடைகளிலிருந்து விடுபடுவர். சக்ரவர்த்திகளாக போகம்
அனுபவிக்கப் பெறுவர்.

भूतप्रेतपिशाचायाः यक्ष-गन्धर्वराक्षसाः ।

शत्रवो घोरकर्माणो ये चान्ये विषजन्तवः ।

नष्टदर्पा विनश्यन्ति विद्रवन्ति दिशो दश ॥ १४

பூதப்ரேத பிஸாசாத்யாஃ யக்ஷ-கந்தர்வ ராக்ஷஸாஃ ।
ஸத்ரவோ கோரகர்மானோ யே சாத்யே விஷஜந்தவஃ ।
நஷ்டதர்ப்பா விநஸ்யந்தி வித்ரவந்தி திஸோ தஸ ॥ (14)

14. பத்து திக்குகளிலிருந்தும் ஏற்படக் கூடிய பூத, பிரேத,
பிசாச, யக்ஷ, ராக்ஷஸ கந்தர்வ சத்ருக்களின் மூலம் பயமும் விஷ
ஜந்துக்களால் ஏற்படக்கூடிய பீடைகளும் அழிந்து போகும்.

श्री पार्वती उवाच —

तत् ब्रूहि कवचं मह्यं येन गुप्तो जगत्त्रये ॥ १५

ஸ்ரீ பார்வதீ உவாச: —

தத் ப்ருஹீ கவசம் மஹ்யம் யேந குப்தோ ஜகத்ரயே ॥

संचरेत् देवन्मर्त्यः सर्वशत्रुविभीषणः ।

येनाप्रोति च साम्राज्यं तन्मे ब्रूहि सदाशिव ॥ १६

ஸஞ்சரேத் தேவவந் மர்த்ய: ஸர்வஸத்ரு விபீஷண: ।
யேநாப்நோதி ச ஸாம்ராஜ்யம் தந்மே ப்ருஹி ஸதாஸிவ ॥

ஸ்ரீ பார்வதி சொல்கிறாள் :-

15-16 மூவுலகிலும் கோப்யமான இந்த கவசத்தை
தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஸமானமாக சத்ருபீடையை
போக்கக் கூடிய, ஸாம்ராஜ்யம் அளிக்கக்கூடிய, கவசத்தை
உபதேசித்து அருள வேண்டும்.

श्री शङ्कर उवाच —

भृणु कल्याणि वक्ष्यामि वराहकवचं शुभम् ।

येन गुप्तो लभेन्मर्त्यो विजयं सर्वसंपदम् ॥ १७

ஸ்ரீ ஸங்கர உவாச: -

ஸ்ருணு கல்யாணி வஷ்யாமி வராஹ கவசம் ஸூபம் ।
யேந குப்தோ லபேந்மர்த்யோ விஜயம் ஸர்வ ஸம்பதம் ॥

ஸ்ரீ சங்கரன் சொல்கிறார் —

17. கேட்பாய் கல்யாணியே ! மனிதர்களுக்கு துர்லபமாகக் கிடைக்கக்கூடிய இந்த கவசம் ஸகல ஸம்பத்துக்களையும், வெற்றியையும் அளிக்கக் கூடிய சுபகரமானது.

अङ्गरक्षकरं पुण्यं महापातक नाशनम् ।

सर्वरोगप्रशमनं सर्वदुर्ग्रहनाशनम् ॥ १८

அங்கரக்ஷாகரம் புண்யம் மஹாபாதக நாஸநம் ।
ஸர்வரோக ப்ரஸமநம் ஸர்வதுர்க்ரஹ நாஸநம் ॥ 18

18. அங்கங்களை ரக்ஷிக்கும் ; மகாபாதகத்தைப் போக்கி புண்ணியம் தரக்கூடியது. ஸகல ரோகங்களையும், க்ரஹ பீடைகளையும் போக்கவல்லது.

विषाभिचारकृत्यादिशत्रुपीडानिवारणम् ।

नोक्तं कस्यापि पूर्वं हि गोप्यात् गोप्यतरं यतः ॥ १९

விஷாபிசார க்ருத்யாதி ஸத்ருபீடா நிவாரணம் ।
நோக்தம் கஸ்யாபி பூர்வம் ஹி கோப்யாத் கோப்ய தரம் யத: ॥

19. விஷம், 'ஆபிசாரம்' எனப்படும் ஏவல் ஆகிய சத்ருக்களின் கெட்ட செயல்களை பயனற்றதாகச் செய்ய வல்லது. இதை மிக மிக கோப்யமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

वराहेण पुरा प्रोक्तं मह्यं च परमेष्ठिने ।

युद्धेषु जयदं देवि शत्रुपीडानिवारणम् ॥ २०

வராஹேண புரா ப்ரோக்தம் மஹ்யம் ச பரமேஷ்டிநே ।
யுத்தேஷு ஜயதம் தேவி ஸத்ருபீடா நிவாரணம் ॥

20. வராஹப் பெருமான் முன்பு எனக்குச் சொன்னது இது. வெற்றியையும், சத்ருபீடா நிவாரணத்தையும் தர வல்லது.

वराहकवचात् गुप्तो नाशुभं लभते नरः

वराहकवचस्यास्य ऋषिर्ब्रह्मा प्रकीर्तितः ॥ २१

வராஹ கவசாத் குப்தோ நாஸூபம் லபதே நர: ।
வராஹ கவசஸ்யாஸ்ய ரிஷிர் ப்ரஹ்மா ப்ரகீர்தித: ॥

21 வராஹ கவசம் தரும் ரக்ஷை பெற்றவர் அசுபம் காணார். இந்த கவசத்திற்கு ப்ரஹ்மா ரிஷி.

छन्दोऽनुष्ठुम् तथा देवो वराहो भूपरिग्रहः ।

प्रक्षाल्य पादौ पाणी च सम्यगाचम्य वारिणा ॥ २२

சந்தோ஽நுஷ்டுப் ததா தேவோ வராஹோ பூபரிக்ரஹ: ।
ப்ரக்ஷால்ய பாடௌ பாணீ ச ஸம்யகாசம்ய வாரிணா ॥

22. அநுஷ்டுப் சந்தஸ் - பூமி தேவியை எடுத்து வரும் வராஹப் பெருமான் தேவதை. காலலம்பி, கை கழுவி, நன்றாக ஆசமனம் செய்க.

कृतस्वाङ्गकरन्यासः सपवित्र उदङ्मुखः ।

ओं भूर्भुवः सुवरिति नमो भूपतयेऽपि च ॥ २३

க்ருத ஸ்வாங்க - கரந்யாஸ: ஸபவித்ர உதங்முக: ।

ஓம் பூர்புவ: ஸுவரிதி நமோ பூபதயே஽பி ச ॥ (23)

23. "ஓம் பூர்புவஸ்ஸுவ:" என்கிற மந்த்ரத்தை ஜபித்து அங்கந்யாஸ, கரந்யாஸங்களை செய்யவும்.

नमो भगवते पश्चात् वराहाय नमस्तथा ।

एवं षडङ्गं न्यासं च न्यसेदङ्गुलिषु क्रमात् ॥ २४

நமோ பகவநே பஸ்சாத் வராஹாய நமஸ்ததா ।
ஏவம் ஷடங்கம் ந்யாஸம் ச ந்யஸேதங்குலிஷு க்ரமாத்

24. கை விரல்களில் தொடங்கி கரந்யாஸம் செய்து 'ஓம் நமோ பகவதே வராஹாய' மந்த்ரத்தை ஜபம் செய்யவும்.

नमः श्वेतवराहाय महाकोलाय भूपते ।

यज्ञाङ्गाय शुभाङ्गाय सर्वज्ञाय परात्मने ॥ २५

நம: ஸ்வேத வராஹாய மஹா கோலாய பூபதே ।
யஜ்ஞாங்காய ஸுபாங்காய ஸர்வஜ்ஞாய பராத்மநே ॥

स्रवतुण्डाय धीराय परब्रह्मस्वरुपिणे ।

वक्रदंष्ट्राय नित्याय नमोऽनैर्नामभिः क्रमात् ॥ २६

ஸ்ரவ துண்டாய தீராய பரப்ரஹ்ம ஸ்வரூபிணே ।
வக்ர தம்ஷ்ட்ராய நித்யாய நமோ஽ந்தைர் நாமபி: க்ரமாத் ॥

अङ्गुलिषु न्यसेद्विद्वान् करपृष्ठतलेष्वपि ।

ध्यात्वा श्वेतवराहं च पश्चात् मन्त्रमुदीरयेत् ॥ २७

அங்குலிஷு ந்யஸேத்வித்வான் கரப்ருஷ்ட தலேஷ்வபி ।
த்யாத்வா ஸ்வேத வராஹம் ச பஸ்சாத் மந்த்ர முதீரயேத் ॥

25-27 கரதல, கரபிருஷ்ட, அங்குலி இத்யாதி ந்யாஸங்களை அதற்குரிய நாம மந்த்ரங்களைக் கொண்டு செய்ய வேண்டும். பிறகு ஸ்ரீ வராஹப் பெருமானை த்யானம் செய்து கவசத்தை ஜபிக்கத் தொடங்கவும்.

குறிப்பு : - அங்கந்யாஸ, கரந்யாஸ உபதேசமற்றவர் ஸ்தோத்திரம் படிப்பது போல் கீழ்க்கண்ட ச்லோகங்களை படிக்கலாம். தெரிந்தவர் ந்யாஸங்களை செய்யவும். அல்லதார் கவலைப்பட வேண்டியதில்லை.

ओं । श्वेतं वराहवपुषं क्षितिमुद्धरन्तं

शङ्कारिसर्व्वरदाभययुक्तबाहुम् ।

ध्यायेन्निजैश्च तनुभिः सकलैरुपेतं

पूर्णं विभुं सकलवाञ्छितसिद्धयेऽजम् ॥ २८

ஓம் ! ஸ்வேதம் வராஹவபுஷம் க்ஷிதிமுத்தரந்தம்
ஸங்காரிஸர்வ வரதாபய யுக்த பாஹும் ।
த்யாயேந் நிஜைஸ்ச தநுபி: ஸகலைரூபேதம் ॥
பூர்ணம் விபும் ஸகல வாஞ்சித ஸித்தயேஜம் ॥

28. (இது தியான சுலோகம்.) பூமியைத் தூக்கி அபயமளித்த வராகப் பெருமான் சங்கு, சக்கரங்களை தரித்து, பூர்ண அபய முத்திரை காட்டி அருளி, பரிபூர்ண, பரம் பொருள், ஸகல வித மனோரதங்களையும் பூர்த்தி செய்து வைக்கிறான்.

वराहः पूर्वतः पातु दक्षिणे दण्डकान्तकः ।

हिरण्याक्षहरः पातु पश्चिमे गदया युतः ॥ २९

வராஹ: பூர்வத: பாது தக்ஷிணே தண்டகாந்தக: ।
ஹிரண்யாக்ஷஹர: பாது பஸ்சிமே கதயா யுத: ॥

29. கிழக்கில் வராகப் பெருமானும், தெற்கில் தண்ட காந்தகனும், மேற்கில் கதையைத் தரித்த ஹிரண்யாக்ஷ ஹரனாகிய பெருமானும் ரக்ஷிக்கட்டும்.

उत्तरे भूमिहत् पातु अधस्ताद्वायुवाहनः ।

ऊर्ध्वं पातु हृषीकेशोदिग्विदिक्षु गदाधरः ॥ ३०

உத்தரே பூமிஹ்ருத் பாது அதஸ்தாத் வாயு வாஹந: ।
ஊர்த்வம் பாது ஹ்ருஷீகேசோ திக்விதிஷுக்தாதர: ॥

30. வடக்கில் பூமியை அசுரனிடமிருந்து பறித்தவனும்,
பாதாளத்தில் வாயு வாகனனும், ஆகாயத்தில் கதாதரனாகிய
ஹ்ருஷீகேசனும் ரக்ஷிக்கட்டும்.

பிராத: பாது ப்ரஜானாத: கல்பக்ருத் ஸங்கமேவது ।

மய்யாஹே வப்ரகேசஸ்து சாயாஹே சர்வபூஜித: ॥ 31

ப்ராத: பாது ப்ரஜானாத: கல்பக்ருத் ஸங்கமேவது ।

மத்யாஹ்நே வஜ்ரகேஸஸ்து ஸாயாஹ்நே ஸர்வபூஜித ॥

31. ஸர்வ லோக ஜீவன்களுக்கும் நாதனாகிய ப்ரஜானாதன்
அதிகாலையிலும், கல்பத்துக்கு நியந்தா ஸங்கவ காலத்திலும்
மத்தியானத்தில் வஜ்ரகேசனும், ஸகல ஜீவ கோடிகளாலும்
பூஜிக்கப்படும் பகவான் ஸாயங்காலத்திலும் என்னை
ரக்ஷிக்கட்டும்.

ப்ரதோஷே பாது ப்ராபாக்ஷோ ராத்ரீ ராஜிவலோசன: ।

நிசீந்ரகர்வஹா பாது பாதுஷ: பரமேஸ்வர: ॥ 32

ப்ரதோஷே பாது பத்மாஷோ ராத்ரீ ராஜிவலோசன: ।

நிசீந்ரகர்வஹா பாது பாதுஷ: பரமேஸ்வர: ॥

32. ப்ரதோஷ காலத்தில் பத்மாஷனும், ராத்திரியில்
ராஜிவலோசனனும், அர்த்த ராத்திரியில் இந்திரன் கர்வத்தை
அடக்கியவரும், உஷ: காலத்தில் பரம் பொருளான
பரமேஸ்வரனும் என்னை ரக்ஷிக்கட்டும்.

அட்வ்யாமயஜ: பாது கமநே கருடாஸந: ।

ஸ்தலே பாது மஹாதேஜா: ஜலே பாத்வனிபதி: ॥ 33

அட்வ்யாமயஜ: பாது கமநே கருடாஸந: ।

ஸ்தலே பாது மஹாதேஜா: ஜலே பாத்வனிபதி: ॥

33. காட்டில் முதல் மூர்த்தியும், பிரயாணத்தில் கருட
வாகனத்தில் எழுந்தருளும் பகவானும் பூமியில் மகாதேஜனும்,
ஜலத்தில் அவநீபதியும் ரக்ஷிக்க வேண்டும்.

गृहे पातु गृहाध्यक्षः पद्मनाभः पुरोऽवतु ।

शिलिकावरदः पातु स्वग्रामे करुणाकरः ॥ 34

க்ருஹே பாது க்ருஹாத்யக்ஷ: பத்மநாப: புரோவது ।

ஜில்லிகா வரத: பாது ஸ்வக்ராமே கருணாகர: ॥

34. வீட்டில் க்ருஹாத்யக்ஷனும், ஊருக்குள்
பத்மநாபனும், தன் கிராமத்திற்குள் சிறு பூச்சிக்கும் இரங்கும்
கருணாகரனும் ரக்ஷிக்க வேண்டும்.

रणायै दैत्यहा पातु विषमे पातु चक्रभृत् ।

रोगेषु वैद्यराजस्तु कोलो व्याधिषु रक्षतु ॥ 35

ரணாக்ரே தைத்யஹா பாது விஷமே பாது சக்ரப்ருத் ।

ரோகேஷு வைத்யராஜஸ்து கோலோ வ்யாதிஷு ரக்ஷது ॥

35. யுத்தகளத்தில் தைத்யர்களை வென்றவனும்,
விஷத்திலிருந்து சக்ரதாரியும், ரோகத்திலிருந்து வைத்திய
ராஜனாகிய மஹாகோல மூர்த்தி பகவானும் ரக்ஷிக்க வேண்டும்.

तापत्रयात् तपोमूर्तिः कर्मपाशाच्च विष्वकृत् ।

क्लेशकालेषु सर्वेषु पातु पद्मापतिर्विभुः ॥ 36

தாபத்ரயாத் தபோ மூர்த்தி: கர்மபாஸாச்ச விஸ்வக்ருத் ।

க்லேஸ காலேஷு ஸர்வேஷு பாது பத்மாபதிர்விபு: ॥

தாபத்ரயங்களிலிருந்து தபோ மூர்த்தி காக்கட்டும், கர்ம
பாசத்திலிருந்து விஸ்வ ஸ்ரஷ்டா காக்கட்டும்,
க்லேசங்களினின்றும், பத்மாபதி, ப்ரபு, காக்கட்டும்.

हिरण्यगर्भसंस्तुत्यः पादौ पातु निरन्तरम् ।

गुल्फौ गुणाकरः पातु जङ्घे पातु जनार्दनः ॥ ३७

ஹிரண்ய கர்ப்ப ஸம்ஸ்துத்ய: பாதௌ பாது நிரந்தரம் ।
குல்பௌ குணாகர: பாது ஜங்கே பாது ஜனார்த்தந: ॥

37. தானே ஸ்வயம் வ்யக்தமாக அவதரித்துள்ள பகவான்
பாதங்களையும், குணஸாகரமாகியவன் மர்ம ஸ்தானத்தையும்,
ஜனார்த்தனன் துடைகளையும் ரக்ஷிக்கட்டும்.

जानू च जयकृत् पातु पातू रू पुरुषोत्तमः ।

रक्ताक्षो जघने पातु कटि विश्वभरोऽवतु ॥ ३८

ஜானூ ச ஜயக்ருத் பாது பாதூ ரூ புருஷோத்தம: ।
ரக்தாக்ஷோ ஜகநே பாது கடிம் விஸ்வம்பரோ஽வது ॥

38. ஜயத்தைத் தருபவன் ஜானூவையும், புருஷோத்தமன்
வயிற்றையும், செங்கண்ணன் ப்ருஷ்ட பாகங்களையும்
விஸ்வம்பரன் இடுப்பு ப்ரதேசத்தையும் காப்பாற்ற வேண்டும்.

पाश्वे पातु सुराध्यक्षः पातु कुक्षिं परात्परः ।

नाभिं ब्रह्मपिता पातु हृदयं हृदयेश्वरः ॥ ३९

பாஸ்வே பாது ஸுராத்யக்ஷ: பாது குக்ஷிம் பராத்பர: ।
நாபிம் ப்ரஹ்மபிதா பாது ஹ்ருதயம் ஹ்ருதயேஸ்வர: ॥

39. பக்கங்களை ஸுராத்யக்ஷனும், குக்ஷி எனப்படும் ஜீரண
உறுப்புக்களை பராத்பரனும், நாபியை ப்ரஹ்மபிதாவும்,
ஹ்ருதயத்தை ஹ்ருதயேஸ்வரனும் ரக்ஷிக்க வேண்டும்.

महादंष्ट्रः स्तनौ पातु कण्ठं पातु विमुक्तिदः ।

प्रभञ्जनपतिर्बाहू करौ कामपिताऽवतु ॥ ४०

மஹாதம்ஷ்ட்ர: ஸ்தநௌ பாது கண்டம் பாது விமுத்தித: ।

ப்ரபஞ்ஜனபதிர் பாஹூ கரௌ காமபிதா஽வது ॥

40. ஸ்தனங்களை மஹாதம்ஷ்ட்ரனும் கழுத்து பாகத்தை
விமுத்தினும், தோள்களை ப்ரபஞ்ஜனபதியும் கைகளை
மன்மதபிதாவும் காக்கட்டும்.

हस्तौ हंसपतिः पातु पातु सर्वाङ्गुलीर्हरिः ।

सर्वाङ्गुलिबुकं पातु पात्वोष्ठौ कालनेमिहा ॥ ४१

ஹஸ்தௌ ஹம்ஸபதி: பாது பாது ஸர்வாங்குலீர் ஹரி: ।
ஸர்வாங்குலிபுகம் பாது பாத்வோஷ்டௌ காலநேமிஹா ॥

41. உள்ளங்கைகளை ஹம்ஸபதியும் விரல்களை ஸ்ரீ ஹரியும்
முகவாய்க் கட்டடையையும் உதடுகளையும் காலநேமியைக்
கொன்றவனான ஜகத்காரணனும் ரக்ஷிக்கட்டும்.

मुखं तु मधुहा पातु दन्तान् दामोदरोऽवतु ।

नासिकामव्ययः पातु नेत्रे सूर्येन्दुलोचनः ॥ ४२

முகம் து மதுஹா பாது தந்தாந் தாமோதரோ஽வது ।

நாஸிகாமவ்யய: பாது நேத்ரே ஸூர்யேந்துலோசந: ॥

42. முகத்தை மதுவை ஸம்ஹரித்தவனும், பற்களை
தாமோதரனும், மூக்கை அவ்யயமான பரம்பொருளும்,
கண்களை ஸூர்யேந்துலோசனனும் காப்பாற்ற வேண்டும்.

फालं कर्मफलाध्यक्षः पातु कर्णौ महारथः ।

शेषशायी शिरः पातु केशान् पातु निरामयः ॥ ४३

பாலம் கர்மபலாத்யக்ஷ: பாது கர்ணௌ மஹாரத: ।

ஸேஷஸாயீ ஸிர: பாது கேஸாந் பாது நிராமய: ॥ 43

43. நெற்றியை கர்மபலாத்யக்ஷணம், காதுகளை மஹாரதனும், தலையை சேஷசாயியும், கேச பாகத்தை நிராமயனும் ரக்ஷிக்க வேண்டும்.

सर्वाङ्गं पातु सर्वेशः सदा पातु सतीश्वरः ।
इतीदं कवचं पुण्यं ब्राह्मस्य महात्मनः ॥

४४

ஸர்வாங்கம் பாது ஸர்வேஸ: ஸதா பாது ஸதீஸ்வர: ।
இதீதம் கவசம் புண்யம் வராஹஸ்ய மஹாத்மந: ॥ 44

44. ஸர்வாங்கங்களையும் ஸர்வேச்வரன் ஸதா காலமும் ரக்ஷிக்க வேண்டும். வராஹ க்வசம் இவ்விதம் கூறப்பட்டது.

यः पठेत् शृणुयाद्वापि तस्य मृत्युर्विन्श्यति ।
तं नमस्यन्ति भूतानि भीताः सांजलिपाणयः ॥

४५

ய: படேத் ஸ்ருணுயாத்வாபி தஸ்ய ம்ருத்யுர்விந்ஸ்யதி ।
தம் நமஸ்யந்தி பூதாநி பீதா: ஸாஞ்ஜலிபாணய: ॥ 45

45. இதைப் படிப்பவனும் கேட்பவனும் மரண பயத்தை வெல்கிறான். அவனை ஸகல பூத கணங்களும் வணங்குகின்றன.

राजदस्युभयं नास्ति राज्यभ्रंशो न जायते ।
यन्नामस्मरणात् भीताः भूतवेतालराक्षसाः ॥

४६

ராஜதஸ்யுபயம் நாஸ்தி ராஜ்யப்ரம்ஸோ ந ஜாயதே ।
யந்நாமஸ்மரணாத் பீதா: பூதவேதாளராக்ஷஸா: ॥ 46

46. ராஜா, திருடன் இவர்களிடமிருந்து பயம் இராது. பூத, வேதாள, ராக்ஷஸ, கணங்கள் வராஹனைக் கண்டு அஞ்சியோடும். அவன் பெயரை நினைத்தாலே போதும், அரசுப் பதவிக்கு நஷ்டம் உண்டாகாது.

महारोगाश्च नश्यन्ति सत्यं सत्यं वदाम्यहम् ।
कण्ठे तु कवचं बद्ध्वा वन्ध्या पुत्रवती भवेत् ॥

४७

20

மஹாரோகாஸ்ச நஸ்யந்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ।
கண்டே து கவசம் பத்வா வந்த்யா புத்ரவதீ பவேத் ॥

47. மகா ரோகமும் விலகிப் போகும் என்று ஸத்தியமாகக் கூறப்படுகிறது. இந்த கவசத்தைக் கழுத்தில் தரிப்பவள் மலடியானாலும் புத்ரவதியாவாள் எனக் கூறப்படுகிறது.

शत्रुसैन्यक्षयप्राप्तिः दुःखप्रशमनं तथा ।

उत्पातदुनिमित्तादिसूचितारिष्टनाशनम् ॥

४८

ஸத்ரு ஸைந்யக்ஷயப்ராப்தி: துக்கப்ரஸமநம் ததா ।
உத்பாத துர்நிமித்தாதி ஸூசிதாரிஷ்ட நாசநம் ॥

48. சத்ரு ஸைன்யங்கள் க்ஷயத்தை அடையும். துக்க பிரசமனம் ஏற்படும். துர்நிமித்தங்களும் அரிஷ்டங்களும் நாசமாகி விடும்.

ब्रह्मविद्याप्रबोधं च लभते नात्र संशयः ।

धृत्वेदं कवचं पुण्यं मान्धाता परवीरहा ॥

४९

ப்ரஹ்மவித்யா ப்ரபோதம் ச லபதே நாத்ர ஸம்ஸய: ।
த்ருத்வேதம் கவசம் புண்யம் மாந்தாதா பரவீரஹா ॥

49. இந்த கவசத்தைப் படித்து உணர்ந்தவன் ப்ரம்ம வித்தையை அறிந்தவனாகிறான். இதைக் கழுத்தில் தரித்து மாந்தாதா எதிரிகளை வென்றார்

जित्वा तु शाम्बरीं मायां दैत्येन्द्रानवधीत् क्षणात् ।

कवचेनावृतो भूत्वा देवेन्द्रोऽपि सुरारिहा ॥

५०

ஜித்வா து ஸாம்பரீம் மாயாம் தைத்யேந்த்ரானவதீத் க்ஷணாத் ।
கவசேநாவ்ருதோ பூத்வா தேவேந்த்ரோ஽பி ஸுராரிஹா ॥

50. சாம்பரீ மாயையை வென்று அஸுரர்களைக் கொன்று தேவேந்த்ரனானான்.

21

भूम्योपदिष्टकवचधारणाक्षरकोऽपि च ।

सर्वावध्यो जयी भूत्वा महतीं कीर्तिं माप्तवान् ॥ ५१

பூம்யோபதிஷ்ட கவசதாரணாந்நரகோ஽பிச
ஸர்வாவத்யோ ஜயீ பூத்வா மஹதீம் கீர்த்திமாப்தவாந்

51. பூமிதேவியின் பதியான வராஹப் பெருமானின் கவசத்தை தரிப்பவன், நரகனும் கூட, ஸகல விரோதங்களையும் வென்று உலகில் கீர்த்தி பெற்றவனாக விளங்குவான்.

अथत्वमूलेऽर्कवारे नित्य पुष्करिणीतटे ।

वराहकवचं जप्त्वा शतवारं पठेद्यदि ॥ ५२

அஸ்வத்தமூலே஽ர்கவாரே நித்ய புஷ்கரிணீதடே ।
வராஹ கவசம் ஜப்த்வா ஸதவாரம் படேத்யதி ॥

अपूर्वराज्यसंप्राप्तिं नष्टस्य पुनरागमम् ।

लभते नात्र सदेहः सत्यमेतन्मयोदितम् ॥ ५३

அபூர்வராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புநராகமம் ।
லபதே நாத்ர ஸந்தேஹ: ஸத்யமேதந் மயோதிதம் ॥

52 - 53 நித்ய புஷ்கரிணி கரையில் ஞாயிற்றுக் கிழமையன்று வராஹ கவசத்தை நூறு முறை ஜபிப்பவனுக்கு அபூர்வமான ராஜ்ய ப்ராப்தி ஏற்படும். இழந்த பொருள் திரும்ப கிடைத்து விடும். இதில் எள்ளளவும் ஸந்தேகமில்லை. நான் சொல்கிறேன் ; ஸத்யம்.

जप्त्वा वराहमन्त्रं तु लक्ष्मेकं निरन्तरम् ।

दशांशं तर्पणं होमं पायसेन घृतेन च ॥ ५४

ஜப்த்வா வராஹ மந்த்ரம் து லக்ஷமேகம் நிரந்தரம் ।
தசாம்ஸம் தர்ப்பணம் ஹோமம் பாயஸேந க்ருதேந ச ॥

कुर्वन् त्रिकाल सन्ध्यासु कवचेनावृतो यदि ।

भूमण्डलाधिपत्यं च लभते नात्र संशयः ॥ ५५

குர்வந் த்ரிகால ஸந்த்யாஸு கவசேநாவ்ருதோ யதி ।
பூமண்டலாதிபத்யம் ச லபதே நாத்ர ஸம்ஸய: ॥ 55

54-55 வராஹ மந்த்ரத்தை விடாது ஒரு லக்ஷம் முறை ஜபித்தாலும், அதில் பத்தில் ஒரு பங்கான பத்தாயிரம் முறை பாயஸத்தாலோ, நெய்யாலோ ஹோமம் செய்தாலும் த்ரிகால வேளைகளிலும் இந்த கவசத்தை அனுஸந்தித்து வந்தாலும், ஸந்தேகமில்லாமல் பூமண்டல அதிபதியாவான்.

इदमुक्तं मया देवि गोपनीयं दुरात्मनाम् ।

वराहकवचं पुण्यं संसारार्णवतारकम् ॥ ५६

இதமுத்தம் மயா தேவி கோபநீயம் துராத்தமநாம் ।
வராஹ கவசம் புண்யம் ஸம்ஸாராண்வ தாரகம் ॥ 56.

56. தேவியே ! இந்த விதமாகக் கூறப்பட்ட கவசத்தை துராத்தமாக்களிடமிருந்து கோப்யமாகக் காப்பாற்று. புண்ணியத்தைத் தரும் வராஹ கவசம் ஸம்ஸார தாபத்தைப் போக்க வல்லது.

महापातक कोटिघ्नं भुक्तिमुक्तिफलप्रदम् ।

वाच्यं पुत्राय शिष्याय सद्दृताय सुधीमतेत् ॥ ५७

மஹா பாதககோடிக்நம் புக்திமுக்தி பலப்ரதம் ।
வாச்யம் புத்ராய ஸிஷ்யாய ஸத்வ்ருதாய ஸுதீமதே ॥

57. மகா பாதகங்களைப் போக்கி, உலகத்திலுள்ள லௌபாக்கியங்களையும், மோக்ஷத்தையும் அளிக்க வல்லது. மகனுக்கும் நன்னடத்தையுள்ள சிஷ்யனுக்கும் சொல்லத் தக்கது.

श्री सूतः —

इति पत्युर्वचः श्रुत्वा देवी सन्तुष्टमानसा ।

विनायकगुहौ पुत्रौ प्रपेदे द्वौ सुरार्चितौ ॥

५८

ஸ்ரீ ஸூத:

இதி பத்யுர்வச: ஸ்ருத்வா தேவீ ஸந்துஷ்ட மானஸா ।

விநாயக - குஹௌ புத்ரௌ ப்ரபேதே த்வௌ ஸுரார்ச்சிதௌ ॥ 58

कवचस्य प्रभावेन लोकमाता च पार्वती ।

य इदं श्रुणुयान्नित्यं यो वा पठति नित्यशः ॥

५९

கவசஸ்ய ப்ரபாவேந லோகமாதா ச பார்வதீ ।

ய இதம் ஸ்ருணுயாந்நித்யம் யோ வா படதி நித்யஸ: ॥ 59

स मुक्तः सर्वपापेभ्यो विष्णुलोके महीयते ॥

ஸ முக்த: ஸர்வ பாபேப்யோ விஷ்ணுலோகே மஹீயதே ॥ 60

ஸ்ரீ ஸூதர் -

58-60 தன் பதியின் மூலம் இவ்விதம் பார்வதி தேவி வராஹ கவசத்தை கேட்டறிந்து மனமுவந்தாள். விநாயகன், குஹன் என்ற பரம தேஜஸ்விகளான புத்திரர்களைப் பெற்றாள். இந்தக் கவசத்தை படிப்பவனும் கேட்பவனும் ஸர்வ பாபங்களினின்றும் விடுபட்டு விஷ்ணுலோகம் எனப்படும் மோகூ ஸாம்ராஜ்யத்தை அடைகிறான்.

ஸ்ரீ வராஹகவசம் ஸம்பூர்ணம்

श्री भूराहपरमहंसे नमः

श्री भूराहाष्टोत्तरशतनामावलिः

ஸ்ரீ பூவராஹாஷ்டோத்தரஸ்தநாமாவளி:

ओम् श्री भूराहाय नमः

" महीनायाय नमः

" पूर्णानन्दाय नमः

" जगत्पतेये नमः

" निर्गुणाय नमः

" निष्कलाय नमः

" अनन्ताय नमः

" दण्डकान्तकृते नमः

" अव्ययाय नमः

" अव्यक्ताय नमः

" हिरण्याक्षान्तकृते नमः

" पूर्णाङ्गाय नमः

" पूर्णचक्रुण्यविग्रहाय नमः

" लयोदकविकाराय नमः

" सर्वप्राणहिताय नमः

" अनन्तरूपाय नमः

" अनन्तश्रिये नमः

" जितमन्यवे नमः

" भयापहाय नमः

" वेदान्तवेधाय नमः

" वेदिने नमः

" वेदगर्भाय नमः

" सनातनाय नमः

" सहरत्रक्षाय नमः

ॐ श्री भूराहाय नमः

" महीनाय नमः

" पूर्णानन्दाय नमः

" जगत्पतेये नमः

" निर्गुणाय नमः

" निष्कलाय नमः

" अनन्ताय नमः

" दण्डकान्तकृते नमः

" अव्ययाय नमः

" अव्यक्ताय नमः

" हिरण्याक्षान्तकृते नमः

" पूर्णाङ्गाय नमः

" पूर्णचक्रुण्यविग्रहाय नमः

" लयोदकविकाराय नमः

" सर्वप्राणहिताय नमः

" अनन्तरूपाय नमः

" अनन्तश्रिये नमः

" जितमन्यवे नमः

" भयापहाय नमः

" वेदान्तवेधाय नमः

" वेदिने नमः

" वेदगर्भाय नमः

" सनातनाय नमः

" सहरत्रक्षाय नमः

ओं श्री पुण्यगन्धाय नमः

- " कल्पकृते नमः
" क्षितिभृते नमः
" हरये नमः
" पद्मनाभाय नमः
" सुराध्यक्षाय नमः
" हेमाङ्गाय नमः
" दक्षिणामुखाय नमः
" महाकोलाय नमः
" महाबाह्वे नमः
" सर्वदेवनमस्कृताय नमः
" हृषीकेशाय नमः
" प्रसन्नात्मने नमः
" सर्वभक्तभयापहाय नमः
" यज्ञभृते नमः
" यज्ञकृते नमः
" साक्षिणे नमः
" यज्ञाङ्गाय नमः
" यज्ञवराहाय नमः
" हव्यभुजे नमः
" हव्याय नमः
" कृपाकराय नमः
" देवहृदे नमः
" गुरुकान्ताय नमः
" धर्मगुह्यकराय नमः
" वृषाकपये नमः
" अमेयात्मने नमः
" अङ्गद्वेष्टाय नमः
" नीलकेशाय नमः

ॐ श्री पुण्यगन्धाय नमः

- " कल्पकृते नमः
" क्षितिभृते नमः
" हरये नमः
" पद्मनाभाय नमः
" सुराध्यक्षाय नमः
" हेमाङ्गाय नमः
" दक्षिणामुखाय नमः
" महाकोलाय नमः
" महाबाह्वे नमः
" सर्वदेवनमस्कृताय नमः
" हृषीकेशाय नमः
" प्रसन्नात्मने नमः
" सर्वभक्तभयापहाय नमः
" यज्ञभृते नमः
" यज्ञकृते नमः
" साक्षिणे नमः
" यज्ञाङ्गाय नमः
" यज्ञवराहाय नमः
" हव्यभुजे नमः
" हव्याय नमः
" कृपाकराय नमः
" देवहृदे नमः
" गुरुकान्ताय नमः
" धर्मगुह्यकराय नमः
" वृषाकपये नमः
" अमेयात्मने नमः
" अङ्गद्वेष्टाय नमः
" नीलकेशाय नमः

ओं श्री महाबलाय नमः

- " पूतात्मने नमः
" वेदनेत्राय नमः
" वेदहर्तृशिरोहराय नमः
" वेदगुहाय नमः
" सर्वदेवप्रवर्तकाय नमः
" गभीराक्षाय नमः
" धृतात्मने नमः
" गम्भीरात्मने नमः
" अपरेश्वराय नमः
" आनन्दभवनापीशाय नमः
" ब्रह्मनादसमुद्भवोय नमः
" सिंधुतीरनिवासिने नमः
" क्षेमकृते नमः
" सात्वतांपतये नमः
" इन्द्रतिरोघात्रे नमः
" जगद्धात्रे नमः
" महेन्द्रोष्णडगर्वहाय नमः
" भक्तवदयाय नमः
" स्तोत्रोक्ताय नमः
" निजानन्दाय नमः
" रमापतये नमः
" स्तुतिप्रियाय नमः
" शुभाङ्गाय नमः
" पुण्यभ्रवणकीर्तनाय नमः
" सत्यकृते नमः
" सत्यसङ्ख्याय नमः
" सत्यवाचे नमः
" सत्यविक्रमाय नमः

ॐ श्री महाबलाय नमः

- " पूतात्मने नमः
" वेदनेत्राय नमः
" वेदहर्तृशिरोहराय नमः
" वेदगुहाय नमः
" सर्वदेवप्रवर्तकाय नमः
" गभीराक्षाय नमः
" धृतात्मने नमः
" गम्भीरात्मने नमः
" अपरेश्वराय नमः
" आनन्दभवनापीशाय नमः
" ब्रह्मनादसमुद्भवोय नमः
" सिंधुतीरनिवासिने नमः
" क्षेमकृते नमः
" सात्वतांपतये नमः
" इन्द्रतिरोघात्रे नमः
" जगद्धात्रे नमः
" महेन्द्रोष्णडगर्वहाय नमः
" भक्तवदयाय नमः
" स्तोत्रोक्ताय नमः
" निजानन्दाय नमः
" रमापतये नमः
" स्तुतिप्रियाय नमः
" शुभाङ्गाय नमः
" पुण्यभ्रवणकीर्तनाय नमः
" सत्यकृते नमः
" सत्यसङ्ख्याय नमः
" सत्यवाचे नमः
" सत्यविक्रमाय नमः

ओं श्री सत्यात्मने नमः	ॐ श्री सत्यात्मने नमः
" कालातीताय नमः	" कालातीताय नमः
" गुणातीताय नमः	" गुणातीताय नमः
" परंज्योतिषे नमः	" परंज्योतिषे नमः
" परंधाम्ने नमः	" परंधाम्ने नमः
" परमपुरुषाय नमः	" परमपुरुषाय नमः
" पराय नमः	" पराय नमः
" कल्याणकृते नमः	" कल्याणकृते नमः
" कवये नमः	" कवये नमः
" कर्त्रे नमः	" कर्त्रे नमः
" कर्मसाक्षिणे नमः	" कर्मसाक्षिणे नमः
" कर्मकृते नमः	" कर्मकृते नमः
" कर्मकाण्डस्य	" कर्मकाण्डस्य
संप्रदायप्रवर्तकाय नमः	सम्प्रदायप्रवर्तकाय नमः
" सर्वान्तकृते नमः	" सर्वान्तकृते नमः
" सर्वगाय नमः	" सर्वगाय नमः
" सर्वतः सर्वपक्षाय नमः	" सर्वतः सर्वपक्षाय नमः
" सर्वलोकपतये नमः	" सर्वलोकपतये नमः
" श्रीमते नमः	" श्रीमते नमः
" श्रीमुष्णेशाय नमः	" श्रीमुष्णेशाय नमः
" शुभेक्षणाय नमः	" शुभेक्षणाय नमः
" सर्वदेवप्रियाय नमः	" सर्वदेवप्रियाय नमः
" साक्षिणे नमः	" साक्षिणे नमः
" सर्वकर्मसमाराध्याय नमः	" सर्वकर्मसमाराध्याय नमः
" भक्ताभीष्टवप्रदाय नमः	" भक्ताभीष्टवप्रदाय नमः
" अम्भुजवह्नीशाय नमः	" अम्भुजवह्नीशाय नमः
" श्रीमुष्णक्षेत्रनायकाय नमः	" श्रीमुष्णक्षेत्रनायकाय नमः
" भूवराहपरब्रह्मणे नमः ॥ ओम् ॥	" भूवराहपरब्रह्मणे नमः (ॐ)

श्री अम्भुजवह्नी अष्टोत्तरशतनामावलिः श्री अम्पुजवह्नी अष्टोत्तरशतनामावलिः

ओम् श्री श्रीमुष्ण-नायक्यै नमः	ॐ श्री मुष्ण-नायक्यै नमः
" लक्ष्म्यै नमः	" लक्ष्म्यै नमः
" श्रियै नमः	" श्रियै नमः
" पद्मायै नमः	" पद्मायै नमः
" कमलालयायै नमः	" कमलालयायै नमः
" कल्याण्यै नमः	" कल्याण्यै नमः
" कामजनन्यै नमः	" कामजनन्यै नमः
" कमलायै नमः	" कमलायै नमः
" विमलायै नमः	" विमलायै नमः
" रमायै नमः	" रमायै नमः
" पञ्चविन्दुमत्यै नमः	" पञ्चविन्दुमत्यै नमः
" सीतायै नमः	" सीतायै नमः
" मार्गव्यै नमः	" मार्गव्यै नमः
" त्रिगुणात्मिकायै नमः	" त्रिगुणात्मिकायै नमः
" मातृकायै नमः	" मातृकायै नमः
" रुक्मिण्यै नमः	" रुक्मिण्यै नमः
" नित्यायै नमः	" नित्यायै नमः
" प्रकृत्यै नमः	" प्रकृत्यै नमः
" परदेवतायै नमः	" परदेवतायै नमः
" इन्दिरायै नमः	" इन्दिरायै नमः
" भाविन्यै नमः	" भाविन्यै नमः
" गङ्गायै नमः	" गङ्गायै नमः
" सुन्दर्यै नमः	" सुन्दर्यै नमः
" भुवनोदर्यै नमः	" भुवनोदर्यै नमः
" पद्मप्रियायै नमः	" पद्मप्रियायै नमः

ஓம் श्री पद्ममुख्यै नमः	ஓம் ஸ்ரீ பத்மமுக்யை நம:
" पद्माक्ष्यै नमः	" பத்மாஷ்யை நம:
" पद्मसुन्दर्यै नमः	" பத்மஸுந்தர்யை நம:
" पद्मिन्यै नमः	" பத்மிந்யை நம:
" योगिन्यै नमः	" யோகிந்யை நம:
" पद्महस्तिन्यै नमः	" பத்மஹஸ்திந்யை நம:
" पद्ममालिन्यै नमः	" பத்மமாலிந்யை நம:
" अमन्त्रायै नमः	" அமந்த்ராயை நம:
" नादनायकायक्यै नमः	" நாதநாதநாயக்யை நம:
" लोकनायक्यै नमः	" லோகநாயக்யை நம:
" दुर्गायै नमः	" துர்க்காயை நம:
" विश्वम्भरायै नमः	" விஸ்வம்பராயை நம:
" मद्रायै नमः	" மத்ராயை நம:
" चण्डरूपायै नमः	" சண்டரூபாயை நம:
" सरस्वत्यै नमः	" சரசுவதியை நம:
" आनन्दरूपिण्यै नमः	" ஆனந்தரூபிண்யை நம:
" देव्यै नमः	" தேவ்யை நம:
" भोगमोक्षफलप्रदायै नमः	" போகமோக்ஷபலப்ததாயை நம:
" निरञ्जनायै नमः	" நிரஞ்ஜநாயை நம:
" नित्यतृप्तायै नमः	" நித்யத்ருப்தாயை நம:
" बिल्वाङ्गण-निकेतनायै नमः	" பில்வாங்கண-நிகேதநாயை நம:
" निराश्रयायै नमः	" நிராஸ்யாயை நம:
" निर्विकल्पायै नमः	" நிர்விகல்பாயை நம:
" सावित्र्यै नमः	" சாவித்ரீயை நம:
" प्रमवायै नमः	" ப்ரமவாயை நம:
" परायै नमः	" பராயை நம:
" गायत्र्यै नमः	" காயத்ரீயை நம:
" मन्त्रजनन्यै नमः	" மந்த்ரஜநந்யை நம:
" ललितायै नमः	" லலிதாயை நம:
" चन्द्रशीतलायै नमः	" சந்த்ரஸீதலாயை நம:

ஓம் श्री भक्तव्रथायै नमः	ஓம் ஸ்ரீ பக்தவப்ரதாயை நம:
" चन्द्रमुख्यायै नमः	" சந்த்ரமுக்யை நம:
" सकलायै नमः	" சகலாயை நம:
" विकलायै नमः	" விகலாயை நம:
" जयायै नमः	" ஜயாயை நம:
" शान्तायै नमः	" ஶாந்தாயை நம:
" विद्यायै नमः	" வித்யாயை நம:
" कान्तायै नमः	" காந்தாயை நம:
" व्याप्त्यायै नमः	" வ்யாப்தாயை நம:
" अनुग्रहायै नमः	" அநுக்ரஹாயை நம:
" उत्कर्षण्यै नमः	" உத்கர்ஷண்யை நம:
" सिद्धलक्ष्यै नमः	" சித்தலக்ஷண்யை நம:
" मेधायै नमः	" மேதாயை நம:
" श्रियै नमः	" ஶ்ரீயை நம:
" प्रणवार्यकायै नमः	" ப்ரணவார்த்ரீகாயை நம:
" आदिमध्यान्तरहितायै नमः	" ஆதிமத்யாந்த்ரஹிதாயை நம:
" ज्योतिर्मण्डल-मध्यकायै नमः	" ஜ்யோதிர்மண்டல-மத்யகாயை நம:
" सत्यायै नमः	" சத்யாயை நம:
" हिरण्यवर्णायै नमः	" ஹிரண்யவர்ணாயை நம:
" धियै नमः	" தியை நம:
" सच्चिदानन्दरूपिण्यै नमः	" சச்சிதானந்தரூபிண்யை நம:
" नीलायै नमः	" நீலாயை நம:
" ब्राह्म्यै नमः	" ப்ராஹ்ம்யை நம:
" निराकारायै नमः	" நிராகாராயை நம:
" जगन्मोहन-विग्रहायै नमः	" ஜகத்மோஹந-விக்ரஹாயை நம:
" प्रग्रहायै नमः	" ப்ரக்ரஹாயை நம:
" वरदायै नमः	" வரதாயை நம:
" भव्यायै नमः	" பவ்யாயை நம:
" अच्युतायै नमः	" அச்சுதாயை நம:
" अपराजितायै नमः	" அபராஜிதாயை நம:

ओम् श्री गरुत्वदुदवाये नमः	ॐ श्रीं கருத்வதுதபாயை நம:
" लक्ष्म्यै नमः	" लक्ष्म्यै नमः
" पूर्णबाहुष्य-	" पूर्णबाहुष्य-
विग्रहायै नमः	விக்கிரஹாயை நம:
" अभक्रान्तायै नमः	" அஸ்வக்ராந்தாயை நம:
" रथक्रान्तायै नमः	" ரதக்ராந்தாயை நம:
" विष्णुक्रान्तायै नमः	" விஷ்ணுக்ராந்தாயை நம:
" उरुचारिण्यै नमः	" உருசாரின்யை நம:
" मृत्युञ्जयायै नमः	" ம்ருத்யுஞ்ஞயாயை நம:
" त्रासहारायै नमः	" த்ராஸஹாராயை நம:
" निर्मयायै नमः	" நிம்பயாயை நம:
" शत्रुसूदन्यै नमः	" ஸத்ருஸூதத்யை நம:
" दण्डकासुर-संहर्त्र्यै नमः	" தண்டகாஸுர-ஸம்ஹர்த்த்யை நம:
" शिष्टिकावनवासिन्यै नमः	" ஶிஸ்டிகாவனவாஸின்யை நம:
" आनन्द-भवनाधीशायै नमः	" ஆநந்த-பவநாதீஸாயை நம:
" क्षीरसागर-कन्यकायै नमः	" க்ஷீரஸாகர-கந்யகாயை நம:
" नित्यपुष्करिणीतीरवासिन्यै नमः	" நித்யபுஷ்கரிணீதீரவாஸின்யை நம:
" वासवार्चितायै नमः	" வாஸவார்ச்சிதாயை நம:
" वराहप्रियायै नमः	" வராஹப்ரியாயை நம:
" धन्यायै नमः	" தந்யாயை நம:
" कात्यायनसुतायै नमः	" காத்த்யாயநஸுதாயை நம:
" सुधायै नमः	" ஸுதாயை நம:
" दृष्टादृष्टफलप्रदायै नमः	" த்ருஷ்டாத்ருஷ்டபலப்ரதாயை நம:
" श्रीमदम्बुजवल्लीयै नमः	" ஶ்ரீமதம்புஜவல்லியை நம:

अम्बुजवल्लीसमेत श्री भूवराहपरब्रह्मणे नमः ॥

ॐ ஶ்ரீமதே அம்புஜவல்லீஸமேத ஶ்ரீ பூவராஹபரப்ரஹ்மணே நம: ॥